

## 1. நிதிக்கூற்றுக்கள்

### 1.1 அபிப்பிராயம்

வரையறுத்த திருகோணமலை பெற்றோலியம் ரேமினல்ஸ் (தனியார்) கம்பனியின் (“கம்பனி”) 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கையின் பொழிப்பு உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புகளின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கான எனது அறிக்கை காலக்கிரமத்தில் சமர்ப்பிக்கப்படும். இந்தக் கணக்காய்வினை மேற்கொள்வதற்கு பொதுத்தொழிலிலுள்ள பட்டயக் கணக்காளர் நிறுவனமொன்றின் உதவியை நான் பெற்றிருந்தேன்.

கம்பனியின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

### 1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

### 1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி மற்றும் தொகுதி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

#### 1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்காக கணக்காய்வாளரின் பொறுப்பு

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவதை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்,

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது

கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாகவும் அவசியமானதுமானதாகவும் கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனி செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி மற்றும் தொகுதி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்தனவா என்பதும், மற்றும்
- கம்பனி வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

## 2. நிதி மீளாய்வு

### 2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு விளைவு ரூபா 35 மில்லியன் இலாபமாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 47 மில்லியனாக இருந்தது. ஆகவே நிதி விளைவுகளில் ரூபா 12 மில்லியன் தொகையான வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. நிர்வாக செலவினத்தின் குறைவு இந்த முன்னேற்றத்திற்கு பிரதான காரணமாக இருந்தது.

### 2.2 பிரதான வருமானம் மற்றும் செலவின விடயங்களின் போக்கின் பகுப்பாய்வு

அதிகரிப்பு அல்லது வீழ்ச்சியின் சதவீதத்துடன் முன்னைய ஆண்டுடன் ஒப்பிப்பட்டு மீளாய்வாண்டின் பிரதான வருமானம் மற்றும் செலவினங்களின் பகுப்பாய்வு பின்வருமாறு உள்ளன.

|                                           | 2024                      | 2023                       | முரண்                       | அதிகரிப்பு /<br>(வீழ்ச்சி)<br>% | கருத்துரைகள்                                                                                                                                                                                                                                                                |
|-------------------------------------------|---------------------------|----------------------------|-----------------------------|---------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| பிரதான<br>விடயம்<br>நிர்வாகச்<br>செலவினம் | ரூபா<br>மில்லியன்<br>9.66 | ரூபா<br>மில்லியன்<br>19.45 | ரூபா<br>மில்லியன்<br>(9.79) | (50)                            | நிர்வாக செலவினம் 50 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்ததுடன் மூன்றாம் தரப்பினரால் கம்பனிக்கு எதிராக தொடரப்பட்ட சட்ட வழக்கங்கள் தொடர்பில் 2023 இல் ஒரேதடவை செலவினமாக ஏற்பட்டிருந்த சட்ட கட்டணங்களின் ஏற்படாமை மற்றும் பதிவுக் கட்டணம் இன்மையே இதற்கு பிரதான காரணமாக இருந்ததுடன் |
| நிதி<br>வருமானம்                          | 1.39                      | 3.21                       | (1.82)                      | (57)                            | முன்னைய ஆண்டில் நிலையான வைப்புக்கள் மீது வட்டி வருமானம் பெறப்பட்ட போதிலும் ஆண்டின் பொது குறிப்பிடத்தக்களவு மீளேடுப்புகள் நடைமுறை ஆண்டு வட்டி வருமானத்தில் குறைவில் விளைந்தது.                                                                                               |
| மொத்த<br>சொத்தக்கள்                       | 396.04                    | 351.19                     | 44.85                       | 13                              | மொத்த சொத்தக்களின் பெறுமதி தாங்களிகளின் புதுப்பிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற வேலைகளில் வேறுபாடு காரணமாக அதிகரித்திருந்தது.                                                                                                                               |
| மொத்த<br>உரிமை<br>மூலதனம்                 | 160.17                    | 115.28                     | 44.89                       | 39                              | மொத்த உரிமை மூலதன பெறுமதி இலங்க பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா இந்தியன் ஓயில் கம்பனியில் 51:49 வீதத்தில் ரூபா 80 மில்லியன் பெறுமதியான பங்குகளை வழங்கியமையால் அதிகரித்தது.                                                                                           |

### 3. செயற்பாட்டு மீளாய்வு

#### 3.1 முகாமைத்தவ திறமையினங்கள்

##### கணக்காய்வு அவதானிப்பு

(அ) கம்பனிக்கான செயற்திட்ட முகாமையாளர் மாதந்த சம்பளம் ரூபா 300,000 இற்காக ஒப்பந்த அடிப்படையில் முகாமைத்துவ பயிப்பாளரின் கடிதம் மூலம் 06 மாத காலத்திற்காக 2022 திசெம்பர் 1 இலிருந்து நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் இந்த ஒப்பந்த நியமனம் ஒப்பந்த காலம் காலாவதியான பின்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் ஒரு ஆண்டிற்கு நீடிக்கப்பட்டது. இரண்டாவது நீடிப்பில் மாதாந்த சம்பளம் ரூபா 450,000 இற்கு அதிகரித்திருந்தது. சொல்லப்பட்ட நியமன கடிதத்தின் பிரகாரம் செயற்திட்ட முகாமையாரின் வேலை விபரங்கள் DGM (செயற்பாடு) ஆல் வழங்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், இந்த நியமனத்திற்கான சபை அனுமதி மற்றும் செயற்திட்ட முகாமையாளரின் வேலை விபரங்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் செயற்திட்ட முகாமையாளர் மீளாய்வாண்டின் போது நவம்பர் மற்றும் திசெம்பர் மாதங்களில் கடமைக்கு வருகை தந்திருக்கவில்லை என அவதானிக்கப்பட்டது.

(ஆ) மீளாய்வாண்டிற்கான நடைமுறைக் கணக்கில் மாதாந்த சராசரி காசு மீதி கம்பனியினுடை பிரதான நோக்கங்களை அடைவதற்கு பயன்படுத்தாமல் ரூபா 21,778,561 ஆக இருந்தமை அவதானிக்கப்பட்டது. ஆகவே, கம்பனியானது இந்த பயன்படுத்தாத காசு மீதி மீது வட்டி வருமானத்தை இழந்தமையால் (மிகை காலு மீதி நிலையான வைப்புக்களில் முதலீடு செய்திருப்பின்) மீளாய்வாண்டிற்காக ரூபா 1,905,624 ஆன ஏற்படும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தது.

##### முகாமைத்துவத்தின் கருத்துரை

செய்திட்ட முகாமையாளர் திரு . SDD ராஜபக்ச பத்திரிகை விளம்பரம் மற்றும் 2022.12.01 இனுடைய ஆட்சேர்ப்பு நடைமுறையை பின்பற்றி பின்னர் சபையால் ஆரம்பத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்தார். (TPTL இன்னுடை 09 ஆவது சபை கூட்ட குறிப்பின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது) பின்னர் திரு ராஜபக்ச இன் ஒப்பந்த காலப்பகுதி 2024.05.31 இன் சபை தாள் மூலம் (பிரதி இணைக்கப்பட்டுள்ளது) சம்பள மீளமைப்புடன் 2025.05.31 வரை நீடிக்கப்பட்டது. வேலை விபரங்கள் DGM (செயற்பாடு) ஆல் செயற்திட்ட முகாமையாரிற்கு வழங்கப்பட்டதுடன் இதன்படி கடமைகளை மேற்கொள்கின்றார். TPTL ஆனது திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி அமைச்சிடமிருந்து CANC இன் அனுமதிக்கு காத்திருக்கின்றது. இதன்படி செயற்திட்ட முகாமையாளர் கடமைக்கு வருகைதரவில்லை.

TPTL இன் உத்தேசிக்கப்பட்ட நடவடிக்கை பிரகாரம் 2024 ஒக்தோபர் மற்றும் திசெம்பர் மாதங்களில் மேலதிக பங்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC), லங்கா IOC PLC (LIOC) மூலம் முதலீடு செய்யப்பட்டது. எவ்வாறாயினும், பணிப்பாளர் சபை மாற்றத்துடன் TPTL இன் அனுமதிக்கப்பட்ட கையொப்பமிடுவோர் மாற்றியமை காரணமாக வங்கி நடவடிக்கைகள் பணிப்பாளர் சபை நியமிக்கும் வரை தற்காலிகமாக கையொப்பமிடும் அதிகாரம் நிறுத்தப்பட்டது. 2025 இல் நிலையான வைப்புகள் மற்றும் அழைப்பு வைப்புக்களில் மிகை நிதிகளை முதலீடு செய்வதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது.

##### பரிந்துரைகள்

பதவிகளிற்கு உத்தியோகத்தர்களை நியமிக்கும் போது அந்த பதவிக்குரிய கடமைகள் தெளிவாக நிர்ணயிக்கப்பட வேண்டியதுடன் அலுவலக கடமைப் பட்டியல் வழங்கப்பட வேண்டும்.

அழைப்பு வைப்பு அல்லது REPO இல் மிகை காசியை முதலீடு செய்வதற்கு சபை தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

### 3.2 உபாய நடவடிக்கைகள்

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    | முகாமைத்துவத்தின் கருத்துரை                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 | பரிந்துரைகள்                                                                                                                                                                                                                                                                                                           |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| (அ) கம்பனி தொடங்கியதிலிருந்து வர்த்தக கம்பனியின் செயற்பாடுகளிற்கு யெற்றி பயன்பாடு, குழாய் வழி மற்றும் ஏனைய மாற்றுவழி சேவைகள் உள்ளடங்க பொதுவான பயன்பாட்டாளர் வசதிகளின் பயன்பாடு தொடர்பில் தொடர்புடைய தரப்பினருடன் (CPC, LIOC) பொதுவான பயன்பாட்டு வசதி உடன்படிக்கை அல்லது வடிவமைக்கப்பட்ட தொடர்புடைய திட்டம் என்பன கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும் கம்பனி பொதுவான பயன்பாட்டாளர் வசதி உடன்படிக்கை விருத்தி செய்யப்பட்டிருக்கவில்லை. மேலும் தோடர்புடைய தரப்பினர் (சந்தை ஆளுனர்) கண்டு பிடிக்கப்பட்ட ஏதாவது நடவடிக்கைகள் கம்பனியால் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. | 2024/01/09 ஆந் திகதிய அமைச்சரவையால் செய்யப்பட்ட தீர்மானத்துடன் இணங்கி TPTL ஆனது செயற்திட்டத்திற்காக பொருத்தமான முதலீட்டாளர்களை தெரிவுசெய்ய வேண்டியதுடன் கொள்வனவு வழிகாட்டலிற்கமைய தெரிவு நடைமுறை செயற்பாட்டில் உள்ளன. தெரிவு செய்யப்பட்ட முதலீட்டாளர் உடன்படிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பொதுவான பயன்பாட்டாளர் வசதி உடன்படிக்கையின் இறுதியாக்கல் (யெற்றிகள், குழாய்வழி மற்றும் ஏனைய மாற்றுவழி சேவைகள்) முதலீட்டாளரை தெரிவு செய்யும் வரை பிற்போடப்பட்டது.               | நிலையான தன்மை, ஏற்பனவு மற்றும் சாத்தியவள ஆய்வு செய்யப்பட்ட பின்னர் பொருத்தமான முதலீட்டாளரை கண்டு பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். gpd;du; வியாபார செயற்பாடுகளை வெற்றியளிப்பதற்கு கம்பனியின் பங்குதாரரிடம் பொதுவான பயன்பாட்டாளர் வசதி உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். |
| (ஆ) கம்பனியின் குறுகிய கால உபாய திட்டத்தின் பிரகாரம் 09 தாங்கிகள் செயற்திட்டத்தின் முதலாவது கட்டம் அல்லது முதல் முன்று ஆண்டு காலத்தின் போது புதுப்பிக்கப்பட வேண்டியிருந்தது. எவ்வாறாயினும் கம்பனியானது ஏற்கனவே முதல் இரண்டு ஆண்டுகள் கடந்திருந்த போதும் உரிய நேரத்தில் இலக்கினை அடைவதற்கு பங்களித்தோ அல்லது அடையப்பட்டோ இருக்கவில்லை என அவதானிக்கப்பட்டது. ஆகவே, மேற்குறிப்பிட்ட செயற்திட்டத்தின் பூர்த்தியாக்கல் மற்றும் வியாபார நடவடிக்கைகளின் தொடக்கம் உபாயத் திட்டங்களிற்கமை ஐயத்திற்கிடமாக இருந்தது.                                                                | ஆரம்பத்தில் குறுகிய கால உபாத்தின் கீழ் 10 தாங்கிக் விருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால் 2024.01.09 ஆந் திகதிய அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் EOT ஐ தொடர்ந்து பொருத்தமான முதலீட்டாளர்கள் மூலம் பரிந்துரைத்த அபிவிருத்தி மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதனபடி EOT ஆனது 2024.05.20 இல் பெறப்பட்டதுடன் ஏழு தரப்பினர் தொகுத்திருந்தனர். மேலும் RFP தயாரித்தல் நடைமுறை திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி அமைச்சிடமிருந்த CANC உறுப்பினரின் அனுமதி பெற்ற பின்னர் தொடங்கப்படும். | செயற்திட்டத்திற்காக தேவையான அனுமதி பெறுகின்ற நடைமுறை நிறைவேற்றப்பட வேண்டும்.                                                                                                                                                                                                                                           |
| (இ) கம்பனியானது அதன் மன்ற விதிகளில் கூட்டிக்காட்டப்பட்ட நோக்கங்களை அடைவதற்கு கூட்டிணைந்த திட்டம் விருத்தி                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                | பணிப்பாளர் சபையால் அனுமதிக்கப்பட்ட கொள்கையில் 2024 முதல் 2030 வரையான காலத்திற்காக உள்ளக ரீதியில்                                                                                                                                                                                                                                                                                                                                                                            | கம்பனியானது உரிய வழிகாட்டல்கள் மற்றும் உரிய உபாய நெறிப்படுத்தல்களுடன்                                                                                                                                                                                                                                                  |

செய்யப்பட வேண்டும். கம்பனியானது 2024 முதல் 2030 வரையான காலத்தை மேவி நடுத்தர கூட்டிணைந்த திட்டம் தயாரித்திருந்த போதிலும் இது கணக்காய்விற்கு இன்னமும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

கம்பனியால் கூட்டிணைந்த திட்டம் தயாரிக்கப்பட்டிருந்ததுடன் பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இது 2023.11.27 இல் நடைபெற்ற TPTL இன் 13 ஆவது சபை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இணங்கி அதன் நோக்கங்களை அடைவதற்கு கூட்டிணைந்த திட்டத்தை வைத்திருக்க வேண்டியதுடன் இது கணக்காய்விற்கு முன்வைக்கப்பட வேண்டும்.

#### 4. கணக்களிப்பும் நல்லாளுகையும்

##### 4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

###### கணக்காய்வு அவதானிப்பு

வருடாந்த பாதீடு காசு உட்பாய்ச்சல் (உள்ளக நிதியளிப்பு, கடன் போன்ற) மற்றும் காசு வெளிப்பாய்ச்சல் அடிப்படையில் தயாரிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும் வருடாந்த பாதீடு தயாரிக்கும் பொது ரூபா 4,291.16 மில்லியனில் 23 நடவடிக்கைகள் ஆண்டின் பொது அமுலாக்குவதற்கு இனங்காணப்பட்டது. எவ்வாறாயினும், மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளிற்கான நிதியளிப்பு, மூலம் இனங்காணப்பட்டிருக்கவில்லை. கணக்காய்விற்கு வழங்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மூலதன பாதீட்டின் 100 சதவீதம் அல்லது ரூபா 3,965 மில்லியன் 2023 ஆம் ஆண்டின் பொது பயன்படுத்தப்படாமல் இருந்ததுடன் 98 சதவீதம் அல்லது ரூபா 4,248 மில்லியன் மீளாய்வாண்டின் பொது பயன்படுத்தாமல் இருந்தது. மேலும், பிரதான செயற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான மூலதன பாதீட்டில் உள்ளடக்கப்பட்ட நடவடிக்கைகள் நிதியளிப்பு ஒழுங்குகள் கிடைக்காமையால் மீளாய்வாண்டில் மேற்கொள்ளப் பட்டிருக்கவில்லை. .

###### முகாமைத்துவத்தின் கருத்துரை

உள்ளக திட்டத்தின் பிரகாரம் எண்ணெய் தாங்கிகளின் அபிவிருத்தி முதல் மூன்று ஆண்டுகளிற்குள் பூர்த்தியாக்கப்பட வேண்டிய கட்டம் 1 இன் கீழான சகல நடவடிக்கைகளும் பல்வேறு கட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். 2023 மூலதன பாதீட்டிலுள்ள பிரதான விடயங்கள் 10 தாங்கிகளின் புதுப்பித்தல் மற்றும் அவற்றினுடைய செயற்பாட்டிற்கு அவசியமான இணைந்த வசதிகளின் அபிவிருத்தி என்பவற்றிற்காக ஒதுக்கப்பட்டது. எவ்வாறாயினும் அந்த அபிவிருத்திகள் 2024/01/09 திகதிய அமைச்சரவை தீர்மானத்தை தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்தது. இதன் விளைவால் ஒதுக்கப்பட்ட மூலதன பாதீடு பயன்படுத்தப்படவில்லை.

###### பரிந்துரைகள்

காசு உட்பாய்ச்சல் (உள்ளக நிதியளிப்பு, கடன் போன்ற) மற்றும் காசு வெளிப்பாய்ச்சல் அடிப்படையில் தயாரிக்கப்பட வேண்டும். பாதீடு தயாரிக்கும் பொது கம்பனியின் நிதி நிலமை மற்றும் ஏனைய வெளிவார வளங்களை கருத்திற் கொள்ளப்பட வேண்டும். மூலதன பாதீட்டில் உள்ளடக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் முரணிற்கான காரணம் ஒழுங்காக பணிப்பாளர் சபைக்கு முன்வைக்கப்பட வேண்டும்.